

Tamil Murli Quiz 10-02-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

Q.1) சரியா தவறா என்று குறிக்கவும்:

இங்கு இருக்கும் மனிதர்கள் பிரம்ம-விஷ்ணு-சங்கரனுக்கோ தேவதை என்று கூறுகிறார்கள். சிவனை பகவான் என்று கூறுகிறார்கள். எனவே அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆகிறார்.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.2) சரியான விடைகளை பொருத்துக:

	Choice	Match
A	முள்ளிலிருந்து மலராக ஆவது என்றால்	தேவி தேவதையாக ஆவது
B	பள்ளிக்கூடம் செல்வது	அதிர்ஷ்டத்தை எழுப்புவதற்காக
C	தலை முறை என்பது	முதுமை பருவ நிலை வரைக்குமான சமயம்
D	அமரலோகம் என்பது	வாலிப பருவத்திலோ அல்லது குழந்தைப்பருவத்திலோ ஒருபோதும் அகால மரணம் ஏற்படாதது
E	சிவன் கோவிலில் சிவனுக்கு அர்ப்பிக்க எடுத்துசெல்லும் பால்	5 சதவிகிதம் பால் மீதி 95 சதவிகிதம் தண்ணீர்
F	வெற்றி மாலையில் வருவதற்காக முக்கிய ஆதாரம்	படிப்பு

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

பழைய உலகத்தின் முட்களை புது உலகத்து மலராக ஆக்குவது யாருடைய வேலை ஆகும்?

- A. ☐ தோட்டக்காரராகிய சிவப்பாவின் வேலை
B. ☒ திறமைசாலி தோட்டக்காரர்களாகிய உங்களுடைய வேலை ஆகும்
C. ☐ சிவா பாவாவின் முதல் குழந்தையாகிய பிரம்ம பாவாவின் வேலை யாகும்
D. ☐ நாடகத்தில் யார் செய்ய வேண்டும் என்று உள்ளதோ அவர்களுடைய வேலை ஆகும்

Q.4) சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்

சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்?

- A. ☒ முள்ளிலிருந்து மலராக ஆகும் அதிர்ஷ்டத்தை
B. ☒ 21 தலைமுறைகளுக்கு தூரிய வம்ச அதிர்ஷ்டத்தை
C. ☐ பாவாவின் குழந்தையாகும் அதிர்ஷ்டத்தை
D. ☐ ஸ்வயம் பகவானின் பாலனையில் வளரும் அதிர்ஷ்டத்தை

Q.5) சரியா தவறா என்று குறிக்கவும்:

சிவன் மீது சிலர் ரோஜாமலரை அற்பிக்கின்றனர். சிலர் எருக்கம் பூவை அற்பிக்கின்றனர். இந்த இரண்டு பூவுக்கும் இடையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. இதுவும் தோட்டம். இச்சமயம் எல்லோரும் முட்களாக உள்ளார்கள். இந்த உலகமே முட்களின் காடு ஆகும்.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்:

மனிதர்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த சிவன் கோவிலுக்கு செல்லும்போது எருக்கம் பூ போன்றவற்றை எடுத்து செல்கின்றனர் . ஆனால் தமோ பிரதான முட்களுக்கு சமமான எலிசபெத் ராணி போன்றவர்களுக்கு முதல் தரமான மலர்களை எடுத்து செல்கிறார்கள்.

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்:

குழந்தைகளாகிய உங்களில் யாராவது இப்போது சரீரம் விட்டு விட்டார்கள் என்றால் ஏதாவது ஒரு நல்ல வீட்டில் ஜன்மம் எடுப்பார்கள். சம்ஸ்காரத்தை எடுத்து செல்கிறார்கள் . எனவே அந்த ஆத்மா சட்டென்று விழித்துக்கொண்டு சிவபாபாவை நினைவு செய்ய முற்பட்டுவிடுவார்கள். சம்ஸ்காரம் சீராக அமைய வில்லை என்றால் எதுவுமே ஆகாது.

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

சிவா பாபா முதன் முதலில் யாருக்கு ஞானம் அளிக்கிறார்?

- A. ☐ தந்தையின் அன்பிற்கு பாத்திரமானவர்களுக்கு
B. ☐ தந்தை சொல்படி கேட்பவர்களுக்கு
C. ☐ தந்தையின் இருதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர்களுக்கு
D. ☒ அதிகமான பக்தி செய்துள்ளவர்களுக்கு

Q.9) இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

கடுமையான நியமம் மற்றும் திட சங்கல்பத்தின் மூலமாக _____ நீக்கிவிடும் பிரம்மா தந்தைக்கு சமமான கலைப்பற்றவர் ஆகுக.

- A. ☐ சோம்பேறித்தனத்தை
B. ☒ கவனக்குறைவை
C. ☐ சாக்கு போக்கு சொல்வதை
D. ☐ சோர்வை

Q.10) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

சக்திசாலி வார்த்தைகளின் அடையாளம் என்ன?

- A. ☐ உண்மையானதாக இருக்கும்
B. ☒ ஆத்மீக பாவம் மற்றும் சுப பாவனை இருக்கும்
C. ☐ சத்தியமானதாக இருக்கும்
D. ☐ மற்றவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்